

" A GARLAND OF LILIES "

From: P.S. GOPAL,
M.A.; B.Com; D.P.R.
Telugu Unit, ICAR.

కళ్యాణవరాల

రచన : వి.ఎస్.గోపాల్.

అతడు నౌజన్వమూర్తి
 అజాతకతుగడతడు!
 అతిశాంత హృదయుడౌ అప్పుతమూర్తి
 అతని మంచితనానికి హద్దులేదు.
 భారతవర్షవిరానాడు ఆహారరంగమున స్వయంసమృద్ధవై
 వరలు నౌభాగ్యమబుటకతని
 శాస్త్రజ్ఞానమతని నేతృత్వమతని
 విస్తృత పరిజ్ఞానమనంతకర్తి
 శాస్త్రజ్ఞవరుల సహకారపింతినరాని
 క్రమ, దవరాది దైవగుణములతనిసాత్తు!
 గోధుమలనుత్పత్తిచేయు దేశాలు
 గోధరాళివేళనాకపరి పరికింప
 గౌరవముగ బోర్లాగీనుహాశయముని
 గౌరవతిశయమున వరాన్కాంబు స్వామినాథు
 తలచి దీపాలు వెలిగింపనిచ్చగించు!
 అట్టి మహానీయ మిత్రుని
 అమిత స్నేహదయవార్త హృదయముని
 అతిపినయముగ నా పూర్వనాసమయమునతలంపి
 ఆ యేడుకాండలవాని వేంకటేశు
 నాతనికి ఆగురురారోగ్య ఐశ్వర్య సంపదలనిచ్చి
 బ్రోవుమని పూర్ణింతునవనతకిరుడనగుచు!
 పరమకిషునికి పార్వతివోలె
 పరమసాధ్వి విరానాక్షి సరసనుండ
 అస్వామినాథునికేపిలొటు? వరాకేపిలొటు?
 వరాన్కాంబు వంశోదధి మ్రాథ చందుగడతడు
 వరా ప్రియతమ నాయకుడు, సఖుడు నాకు!
 అతనికర్పింతు కమనీయ కళ్యాణవరాల.

பாரத வேளாண்மை ஆராய்ச்சிக் கழக

தலைநகர ஜெனரல்
டாக்டர். எம். எஸ். சுவாமிநாதன்

இந்திய வேளாண்மை அமைச்சுத் துறைச்
செயலாளராகப் பதவி ஏற்ற ஞானந்

வாசித்தளித்த வாழ்த்திதழ்

உலகிலே வேளாண்மைத் தொழில்தழக்க

ஒப்பற்ற ஆராய்ச்சி பலநடத்தி

நலந்தரும்நல் உண்மைபல கண்டறிந்து

நாட்டிலே உற்பத்தி பெருகச்செய்து

நிலவுலகில் ஐயமயினை உடச்செய்யும்

நீள்முயற்சிக் சிறியவழி காட்டினல்லோர்

பலருடைய பாராட்டும் பெற்றீலன்

பண்புடைய பெருமகனும் சுவாமிநாதன்

பாரதவே ளாண்கழகத் தலைவராகப்

பாரிஸ்க்குச் செய்தஅருந் தொண்டினமேன்மை

ஊறியும் உலகறியும் உழவரஎல்லாம்

ஒருநாளும் மறவாரஅவ வுலகம்போற்றும்

பேரறிஞன் இந்தியநல் லரசின்வேளாண்

பேரமைச்சுத் துறைச்செயலர் பதவிஏற்றும்

நேரமிதல் நாமெல்லாம் நெஞ்சால்வாழ்த்தி

நீடுபுகழ் எய்தவென ஏத்துவோமே.

எம். எஸ்பி. சண்முகம்,

புதுடெல்லி,
30.3.79.

ஆசிரியர், தமிழ் வெளியீட்டுத் துறை,
இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம்.

பாரத னௌண்மை ஆராய்ச்சிக் கழக

தடரக்டர் ஜெனரல
டாக்டர். எம். எஸ். சுவாமிநாதன்

இந்திய னௌண்மை அமைச்சுத் துறைச்
செயலாளராகப் பதவி ஏற்ற ஞானு

வாசித்தளித்த வாழ்த்திதழ்

உலகிலே னௌண்மைத் தொழில்தழக்க

ஒப்பற்ற ஆராய்ச்சி பலநடத்தி

நலந்தரும்நல் உண்மைபல கண்டறிந்து

நாட்டிலே உற்பத்தி பெருகச்செய்து

நிலவுலகில் வறுமையினை ஓடச்செய்யும்

நீள்முயற்சிக் கிளியவழி காட்டினல்வோர்

பலருடைய பாறாட்டும் பெற்றசீலன்

பண்புடைய பெருமகனும் சுவாமிநாதன்

பாரதவே னான்கழகத் தலைவராகப்

பாரிஸ்க்குச் செய்தஅருந் தொண்டின்மேன்மை

ஊறியும் உலவறியும் உழவரஎல்லாம்

ஒருநாகும் மறவாரஅல ஷலகம்போற்றும்

பேரறிஞன் இந்தியநல் லரசின்னௌண்

பேரமைச்சுத் துறைச்செயலர் பதவிஏற்றும்

நேரம்தில் நாமெல்லாம் நெஞ்சால்வாழ்த்தி

நீடுபுகழ் எய்தவென ஏத்துவோமே.

எம். எஸ்.பி. சண்முகம்,

புதுடெல்லி,
30.3.79.

ஆசிரியர், தமிழ் வெளியீட்டுத் துறை,
இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம்.

FAREWELL TO

Dr. M.S. SWAMINATHAN

बहुत याद आयेगी

रमेश दत्त शर्मा
□

खेती क्या थी, मौसम का जुआ,
कुछ हुआ तो हुआ, न हुआ तो हुआ।
लंबे देसी गेहूं ही बोते थे लोग,
जितना बोते थे, उससे ज्यादा खोते थे लोग।
जरा हवा चली कि पसर गए,
गेहूं के साथ ही, किसान के सपने भी भर गए।
ऊपर से बादल भी हेंगा दिखा गए,
बरसे बरा भी नहीं, भावण सुना गए।
आंसू भी सूख गए ऐसा पड़ा सूखा,
परती जी व्यासी और आदमी था भूखा।
सामने पैला था बे-पनाह, भूख का समुंदर,
बौनों की सेना ले पाट दिया उसको,
फूंक दिया तुमने हरित क्रांति का मंत्र।
विज्ञान को बंद गुफाओं से निकाला,
और गांव के रस्ते पर डाला।
सपने बोने और सींचने लगा विज्ञान,
खेत-खेत में लहलहाने लगा विज्ञान।

.... आगे जारी

खाद मिली, पानी मिला,
बीज लासानी मिला।
धरती उगलने लगी सोना,
बंद हुआ बार-बार मौसम का रोना।
कल का मंगला, अब देता है
मास्को को गेहूं, यूरोप को आलू
वियतनाम को धान।
कृषि-शक्ति के रूप में जाग उठा हिन्दुस्तान
जाओ, पर बहुत याद आयेगा,
हर पेचीदा उलझन को,
बिना शिकन सुलभाना।
कांटों में मुसकाना ॥
बहुत याद आयेगी
दूर तक काल की सीमा को लांघती,
दृष्टि और चिंतन।
हर छोटे-बड़े का
स्नेह से सिंचन !!

- 20/1/2020

الوداعی نظم

سین در قدمت جناب ڈاکٹر ابریم ایس۔ کو الی ناقص جملہ

رباعی
وقت قدرت گرا لیا لے آئے + کوئی دل لرکھی کھچڑ جائے
یاد کھیر یاد ہی نہیں رہتی + نقش حیات نہ دل بہ سو جائے

الوداع اب دینوں کو نسل کی غضا کہتی ہے + رت بل رہی سر طش کی سوا کہتی ہے
جب کہی ان کے اوصاف جو یاد آئیں گے + ادھی دل بیتاب و ٹڑ پائیں گے
نار سے نسل کو ان کی با نزارت ذلت ہے + ان کی سیرت ان کی صورت انکی ہر اک بات ہے

موسیٰ ہی نہیں علمدار حقیقت ہے وہ + سچ تو یہ ہے کہ سزاوارِ محبت ہے وہ
ایک بیکر لکھنؤ میں وہ رکھے ہے بے حد مجال + ان کی سستی کی زلزلے میں نہیں کوئی رختال
ڈاکٹر کو الی ناقص میں ایک شفقت بیری دیکھی + دل نہیں ہے وہ محبت جو محبت دہلی
ان کے احسانوں کو ہم ہرگز بھلا سکتے ہیں + دل سے نقش ان کی محبت کا مٹا سکتے ہیں
یا کہ سستی ان کے آئینہ جو دو سنی + یہ بتائیں کسی قدر عالی ہے ان کا مرتبہ
الفت ان سے ہمیں بے ملکت آبادی دل + ان کے انداز سے ثابت ہو کہ یہت دی دل
ڈاکٹر کو الی ناقص کو ہمیشہ با بند کزانت پایا + ان کے اخلاق کو محنون لفظ الوفت پایا
بھری محفل میں دیتا ہوں یہ سرت کا پیام + آپ سے فون میں جہاں میں ہر خاص و عام
کو کشش کام آئی ان کی - الفا کے حد شکر ہے + ڈاکٹر کو الی ناقص کو ملا ہے ملک اور خا مرتبہ
بارغ عالم میں پھیلے بھولیں ہیں آباد یہ + راجتیں انکو مٹیوں میں ہیں دل شدہ

جاگتی اب اپنی دعا ہے کہ کبھی شدر ہیں
طش رہیں قلہ لہرے آباد رہیں
حیدر شکر ڈاکٹر ناظمی

“కల్పారమాల”

రచన: పి.ఎస్. గోపాల్.

అతడు నెజన్యమూర్తి
అజ్ఞాత శత్రుడతడు!

అతిశాంతవృదంబుడై అమృతమూర్తి
అతని మంచితనానికి వాడ్డువేదం.

భారతవర్షమినాడు ఆహారరంగమున స్వయంసమృద్ధి
వరలు నెజన్యమంబువ కతని

శాస్త్రజ్ఞానమతని నేతృత్వమతని

విస్తృత పరిజ్ఞానమసంతకకీ

శాస్త్రజ్ఞవరుల సహకార మింతింతనరాని

త్రమ, దయాదీ దైవగుణములాతని సొత్తు!

గోధుమల సుతృత్తి చేయుదేశాలు

గోధూళివేళనాకపరి పరికింప

గౌరవమున బోర్లాగ్ మహాశయని

గౌరవాతిశయమున “మోన్ కొంబు స్వామినాథు”

తలచి దీపాలు వెలిగింప నిచ్చుగిండు!

అజ్ఞ మహనీయ మిత్రుని

అమిత స్నేహ దయార్థ వృదంబుని

అతివిసయముగ సామ్రాజ్యసమయమున తలంచి

ఆయెడుకండలవాని కేంకటేశు

నాతనికి ఆయురారోగ్య బిష్కర్మ సంపదలనిచ్చి

ప్రోవుమని ప్రాశ్నింతు నవసతశిరుడ నగుచు!

పురమ శివునికి పార్వతివోరె

వరమ సాధ్య “మోనాక్ష్మి” సరసమండ

ఆస్వామినాథునికేమిలఱు? మోకేమిలఱు?

“మోన్ కొంబు” వంశోదధి పుంజుచంద్రుడతడు

మాత్రియతమ నాయకుడు, సఖుడు నాకు!

అతనికర్పింతు కమనీయ కల్పారమాల.

You Taught Us Much, Dr. Swaminathan!

You taught us much, Dr. Swaminathan
That powerful thoughts
Can turn genetics, agronomy incandescent
That incandescent disciplines
Wessex to farmers
Lead to overflowing harvests
For Jrylands no longer Jry
For resurrection of KamaSkenus of yore
Co-ordination was there
But you gave it wings
Disciplines, institutions
Converging on a crop
Gave us the power of ASitya
Conferring bootus a-plenty
Some of us, more Jwestian
Thought of genes as 'geenee'
In a bio-chemists Lab
But you, Dr. Swaminathan
Guides us to look, hunt for genes
in the Himalayas, the Vindhyas, the Ghats
Plant and animal genes
Storing energy, resistance
From the days of Cosmic Dust

for bounteous harvests
for 'Nandinis', 'Kaveris' of Krishna's herd
for more fish from the seas
Estuaries and ponds

You taught us, Dr. Swaminathan
The story of the Indian sunshine
is the source of potential harvests
Barn-bursting harvests
for drifting patterns new
for rice in Punjab, wheat in Sonar Bangla
That the fury of the monsoons, of storming rivers
The grandeur that is Kharif
Can be harnessed for golden paddy
for fruits and vegetables
That no Indian child goes to bed hungry!

You blessed into being
More Nalanda, Xerxes for Krishi
Herabing civilization
A new

You taught us, Dr. Swaminathan
India that is Bharat
is also a breadbasket
That our seedtimes are in our hands

നിഷ്കാമ കർമ്മം

രാജ്യത്തിന്റെ നിലധാരകളെ
പ്രായോഗികമായി പേടിക്കാതിരിക്കേ
നേൽപ്പാടങ്ങളെ ഉപേക്ഷിക്കാതിരിക്കേ
പോകരുത് പലകൂട്ടം ഉപേക്ഷിക്കാതിരിക്കേ
മിടുപ്പം പലകൂട്ടം ഉപേക്ഷിക്കാതിരിക്കേ
കർമ്മം വിട്ടുപോകാതിരിക്കേ.

കർമ്മം വിട്ടുപോകാതിരിക്കേ
കോടാദികൾക്കു നേർക്കു
ദുഷ്ടനാണെന്നു മനസ്സിലാക്കേ
മുക്തി നേടുന്നവർക്കു നേർക്കു
അതുകൊണ്ടു നേർക്കു
നേർക്കു നേർക്കു നേർക്കു
നേർക്കു നേർക്കു നേർക്കു

നാമമുള്ളവർക്കു നേർക്കു
പ്രായോഗികമായി പേടിക്കാതിരിക്കേ
കർമ്മം വിട്ടുപോകാതിരിക്കേ
കർമ്മം വിട്ടുപോകാതിരിക്കേ
കർമ്മം വിട്ടുപോകാതിരിക്കേ
കർമ്മം വിട്ടുപോകാതിരിക്കേ
കർമ്മം വിട്ടുപോകാതിരിക്കേ

കർമ്മം വിട്ടുപോകാതിരിക്കേ
കർമ്മം വിട്ടുപോകാതിരിക്കേ
കർമ്മം വിട്ടുപോകാതിരിക്കേ
കർമ്മം വിട്ടുപോകാതിരിക്കേ
കർമ്മം വിട്ടുപോകാതിരിക്കേ
കർമ്മം വിട്ടുപോകാതിരിക്കേ
കർമ്മം വിട്ടുപോകാതിരിക്കേ

കെ. ബദലകൃഷ്ണൻ നായർ
29/3/1979

In the hands of our farmers
 And not in the hands
 of gloomy Purvits of the Occident
 Predicting famines oriental

So long, our farmers and scientists
 will fill the gap

Between your thoughts
 The Lab, the farm, Dr. Swaminathan

You will of course be within eye sight
 You are not going away!

K. Balakrishnan Nair
 29/3/1979

تیری تعلیم سے محقق کو جید ملتی ہے
تیری شفقت، تیری محبت بے بہا ملتی ہے
خوشنکہ تیری رہنمائی مجھ پر انگھاری سے
پوشا میں سو یا کہ کو نسل میں بہرہ ملتی ہے۔

تیرے انداز نے دیا بنا جوڑ بندہ متا لا
تیری اندر نے کیا زخمیر اس خمستان کو
صدقہ تیری خلقت تیرا مال اسے سوای نامن
اک بنیا صن، نہی نازگی ملی اس ملتان کو

پیش کردہ : اندر جیت دل
اسٹنٹ ایڈیٹر - انڈین کونسل آف ایمر لاجرل ریسرچ نئی دہلی

Singh Lal

ڈاکٹر ایم۔ ایس۔ سوامی ناٹھن
 ڈاکٹر جنرل زینتہ بیگم کوئیٹہ ایف ایف ایچ ایم ایچ
 جن کے اغزاز میں یہ قطعات ۳ مارچ ۱۹۷۹ء کو شکر دار گھر سے لکھنؤ میں دئے گئے الوداعیہ میں ۵ بجے
 پیش کئے گئے۔

زراعت کی زونوں کو سنوارا تو نے
 تحقیق کے حدود کو نکھارا تو نے
 اپنے علم و عمل سے کسانوں میں
 ایک نئی امید کو ابھارا تو نے۔

کھیتی باڑی میں تحقیق کا راز بتایا تو نے
 بننے کے سارنڈھ لہیوں کا بنیاد بچایا تو نے
 نئے رنگ نئے انداز نئے طریقوں کو عوامی بنا کر
 خشک، تھکے کھتوں کو گل و گلزار بنایا تو نے

ಕೃಷಿಕ- ಕೃಷಿ ವಿಜ್ಞಾನಿಗಳ ನೆಮನ್ಯನಿ
 ಬಿಟ್ಟು ಕೃತಮಾ ಕೃಷಿ ತಂತ್ರಜ್ಞನಂದು
 'ಹನಿರು ಶ್ರಾಂತಿ'ಯ ಕರ್ತವ್ಯವೆನಿಸಿದ
 ಕೃಷಿ ನೆನಪಿ.

ಉಗ್ರಾಣಗಳಲ ಕೊಳೆಯುತು
 ಲಕ್ಷಾಂತರ ಅನ್ನ ಭಾವನು
 ಕೋಶ್ಯಾಂತರ ಹನಿದ ಕೊಟ್ಟೆಗಳಿಗಿತ್ತು
 'ಹನಿರು ಶ್ರಾಂತಿ' ಅರ್ಥ ತರಲೆಂದು
 ಮುನ್ನುಡುತಿರುವೆ, ನ್ನಿವನಾಧನ
 ನೀನಂತದ್ದು ಕೃಷಿ ರಂಗದ ದಿಕ್ಷುಚಿಯಂತರು

ಜಿ. ಆರ್. ರಂಗಸ್ವಾಮಯ್ಯ.
 ೨೦-೨-೭೯



ಕೃಷಿವಿವರಣೆ ದ ಧ್ವನಿ
(ಡಾ|| ಎಂ. ಎಸ್. ಸ್ವಾಮಿನಾಥನ್ ಅವರಿಗೆ ಅರ್ಪಿತ)

ಪುತ್ರನೇ ಬಂತೋ ಕುತ್ತು,
ಎಂದು ಭವಿಷ್ಯವಾಣಿಯ
ನುಡಿದ ಕೃಷಿವಿವರಣೆ
ದಿಕ್ಕಿರಿ, ಭಿಕ್ಷುಪಾತ್ರೆಯ ಕಿತ್ತಿಗೆಯ
ಭಾರತಾಂಬೆಗೆ ಅಕ್ಕಿಯ ಪಾತ್ರೆಯ
ಘೋರದ ಧೀಮಂತ.

ಅಮೂರ್ತ ಭಾರತದ ಬೇನಾಯಕೆ
ಯೂರ್ತ ನೈರೂಪಿವನಿತ್ತು,
ಕೃಷಿ ನಲಿಶೋಧನೆಯ ಬಾಂದಳಕೆ
ಹೊಸ ದಿಗಂತಗಳ ಘೋರದ ಧೀರ.

शिवास्ते पन्थानः

स्वामिनाथस्य संक्रान्त्या खिन्नाः परिषदोजनाः ।
प्राप्तिः पदान्तरे तस्य देश-क्षेमं विधास्यति ॥
वैज्ञानिकानां कार्मिकाणां उद्धृतौ परमं रतः ।
'हरितक्रान्त्य'ग्रदूतः दीनानां प्रियबान्धवः ॥
गुणिनः पुरस्कृता येन चाटुकाराः निरकृताः ।
गृहीतं गरलं येन वितीर्णं सर्वधामृतम् ॥
परिश्रमेण महता वाटिका सुरभीकृता ।
पौष्कल्यं कृषकास्तेन प्राप्स्यन्तीति मनीषया ॥
भाविष्वभावग्रस्तेषु देशे दीस्थ्यं व्यवर्धत ।
वैज्ञानिकेन विधिना देशः पुष्कलतां गतः ॥

लेखकः

ब्रजलाल अनियाल,
हिन्दी सम्पादकीय विभाग

श्री स्वामिनाथन् के उत्कर्ष से
इर्ष होता है ।

पर सवाल यह है कि
उत्कर्ष होता कौंकर है ?

इससे एक सनातन नियम
उजागा होता है -

पर उग्रकार,
और उदार व्यवहार का,
देह-अवेक कभी न कभी,
फल जरूर मिलता है ।

सद् का असद् पर,
सौच का प्ररेव पर,
और असल का नकल पर;
एक न एक दिन
निवृत्त ही -
रंग खिलता है ॥

डा० रामगोपाल च० वैद्य
३० मार्च १९६८

ডাঃ স্বামীনাথনের বিদায় সম্বন্ধে

তুমি শুদ্ধ অথ পৃথিবীখ্যাত, বিদ্যান পূজারী ।
কৃষি বিদ্যান আরাম্য তুমি, প্রজার অধিকারী ॥

(ওই) তোমারে মোরা নামি ।

তোমারে পেয়ে ওই সিএ আর পেয়েছে নতুন প্রাণ ।
কৃষি গবেষণা কত যে পেয়েছে অর্থ ও সম্মান ॥

কৃষি গবেষণার ভগীরথ তুমি, এনেছ কৃষি বিপ্লব ।

ওই কৃষি বিদ্যানে নয়া ইতিহাস হবে না অমম্বন ॥

দিয়েছ অনেক, পেয়েছ কি কিছু তেমন চিত্তহারী ?

তু ও চলেছ কৃষিক্ষেত্রে হতে এক বন দিক্কারী ॥

(ওই) তোমারে মোরা নামি ॥

- ওই সিএ আর কর্মীবৃন্দের পক্ষ হইতে -

உழுவார் உலகத்திற்கு ஆணியென்றே யாவரையும்
உணர்ச்செய்த உத்தமரே! உவகையொடு
தொழுவார் உலகத்து உழவர் எல்லாம்
வரப்புயர வழிசெய்தவள்ளலே உமைநோக்கி!

அஞ்ஞானம் அகன்றோட்பஞ்சப்பேய் பறந்தோட
வீவசாயத்துறையேற்ற வித்தகரே! வியப்புறு
விஞ்ஞானத்துணையொடு வினாச்சலைப் பெருக்கிப்
புகமைப்புரட்சி கண்ட பெம்மானே வாழியவே!

தஞ்சை தந்த தம்மானே! நாரணி ஏற்றும்
சுவாமிநாதச்செம்மலே! வாழிய பல்லாண்டு!
நெஞ்சைக் கவரும் நிறைகுடமே! நீவிர்
வாழ்க வாழ்க வளமுடனே பல்லாண்டு!

பி.கே.

خراج تحسین

یہ بہاریں یہ محفلیں اور یہ نظارہ دلکش! :::: ہے نام جن کا ڈاکٹر سو امی ناٹھن!
آج رخصت ہو رہا ہے ہم سے وہ مہتاباں! :::: حصول ان کو اس درجہ علم سائنس
کہ صفات میں جتنے انکے وہ سب ہیں پر عیاں! :::: انکی شہرت انکی عظمت کو سراہا ہے سارے عالم نے
پدما بھوشن و پدماشری کی مراعات سجایا ہے یہ بلندی کا آسماں :::: نواز ہو ڈاکٹر گوتم کو اس چمک مہربان!
خلیق ایسے کہ ملتے ہیں بہ خندہ پیشانی! :::: ادنیٰ ہو یا اعلیٰ سب ہیں ان کو یکساں!
سبق موٹوشن و ڈیوشن کا جو سکھایا انھوں نے ہکو :::: یہ ایک راز کامیابی ہے زندگی شبستان
بس روف کی ہے یہ دعاے سو امی ناٹھن! :::: کہ کبھی نہ آئے ترے گلشن میں خزاں!

پیش کردہ :- عبدالروف سیکشن آفسر

آئی۔ سی۔ اے۔ آر

کرشی بھون۔ نی دہلی

**FAREWELL
TO
DR. M. S. SWAMINATHAN**

An Agricultural Scientist of far and wide repute,
His mighty contributions none can dispute,
In the fields of genetics, agronomy, soil and what not,
Fisheries, engineering, irrigation, nothing is beyond his thought.

Sweet in tongue, calm in temper, patient in hearing,
Who can match him in so honest a bearing.
Full of milk of human kindness, humble to the core.
Even his deadly enemy, he would never abhor.

Up, Up came the noble soul,
Dedicated to the limitless goal,
Wedded to his much cherished universal role,
Food for all — Food for all.

With tears in our eyes and voices emotion choked,
And with garlands, in good wishes soaked,
We wish him farewell not as a conventional chore,
We know, when away, we will remember him all the more.

Krishan Kumar